

அக்கினிப்பறவைகள் அமைப்பிற்கு எழுதிய கடிதம்

இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் நிலைப்பாடு வெளியானது



பேர்ண் - அக்கினிப் பறவைகள் அமைப்புக்குக் கிடைத்த கடிதத்தில் இலங்கை தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு தெரியவந்ததுள்ளது. அக்கினிப் பறவைகள் எழுதிய கடிதத்திற்குப் பதிலளிக்கையில், இலங்கையுடனான உறவு, இலங்கை தொடர்பான சுவிஸ் நாட்டின் நலன்கள் மற்றும் இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் எதிர்கால

நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே சுவிஸ் அரசு பல புலம்பெயர் அமைப்புகளை அழைத்து ஒரு சர்ச்சைக்குரிய மாநாட்டை நடத்தியுள்ள நிலையில், அம்மாநாட்டில் புலப்பட்ட சுவிஸ் நாட்டின் அதிகாரத்திமிர், இக்கடிதத்தின் வாயிலாகவும் வெளிப்பட்டுள்ளது.

கடந்த 26.09.19 அன்று தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவுநாளன்று அக்கினிப் பறவைகள் அமைப்பினால் ஒரு அடையாள உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது 10 கோரிக்கைகளை முன்வைத்ததோடு, சுவிஸ் அரசின் வெளியுறவுத்துறையின் மத்திய அமைச்சருக்கு அவ்வமைப்பு ஒரு கடிதத்தையும் அந்நாளில் அனுப்பியிருந்தது. அக்கடிதத்திற்கான பதில் 22.10.19 அன்று, அதாவது நாம் மேலே குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய மாநாடு முடிவுற்ற கையோடு, அக்கினிப் பறவைகளின் கைகளுக்குக் கிடைக்கப்பெற்றது.

அக்கினிப் பறவைகள் எழுதிய கடிதத்தில் லெப் கேணல் திலீபன் தொடர்பாகவும், சுவிஸ் அரசினை நோக்கி முன்வைத்த 3 கோரிக்கைளைத் தமிழ் மக்களின் இன்றைய நிலையுடன் இணைத்து விளங்கப்படுத்தியும், சுவிஸ் அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு தொடர்பாகவும் எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக சுவிஸ் அரசு இலங்கையில் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் முனைப்புக் காட்டி வரும் வேளையில், தமிழினவழிப்புக்குத் தீர்வினைக் காணாமலும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கட்டமைப்புச்சார் இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தாமலும், அவ்-

வினவழிப்பின் சித்தாந்தமாக விளங்கும் நிர்வாகமயப்படுத்தப்பட்ட மகாவம்சச் சிந்தனையைக் களையாமலும் எவ்வாறு வெறுமனே அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தினூடாக நல்லிணக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சுவிஸ் அரசிடமிருந்து பதில் வரவில்லை.

அத்தோடு இலங்கையை "உலக விவகாரங்களில் ஒரே அணியில் இணைந்து செயற்படும் சக்தி"யாகக் (Global Partner) கருதியதோடு, எதிர்காலத்திலும் தங்களின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இத்தருணத்தில், சுவிஸ் நாட்டில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல தமிழ்த்தரப்புகள், அம்மாநாடு தொடர்பாக எதுவும் தெரிவிக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது. ஏனெனில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் மக்களிடம் வெளிப்படைத் தன்மையாக நடந்துகொள்ளாமல் இருப்பது, இவ்வமைப்புகள் தமிழ் மக்களிடம் சுவிஸ் அரசு போன்ற தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா? என்ற கேள்வியை எழுப்புகின்றது.

அக்கினிப் பறவைகள் எழுதிய கடிதத்திற்கு சுவிஸ் அரசிடமிருந்து வந்த பதிலின் தமிழாக்கம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

26.09.19 அன்று நீங்கள் எழுதிய கடிதம்

அன்புள்ள திருமால்மருகனுக்கு,

26.09.19 அன்று நீங்கள் மத்திய அமைச்சர் Ignazio Cassis அவர்களுக்கு லெப். கேணல் திலீபன் தொடர்பாகவும், தமிழ்மக்கள் தொடர்பாகவும் ஒரு கடிதம் எழுதியிருந்தீர்கள். அதற்கு எமது நன்றிகள். சுவிஸ்நாட்டின் வெளியுறவுத்துறையின் (EDA) ஒரு பகுதியே "மனிதவியற் பாதுகாப்புத்துறை" (AMS) ஆகும். அத்துறையே சுவிஸ்நாட்டின் சமாதானம், மனித உரிமை மற்றும் இடப்பெயர்வு தொடர்பான வெளியுறவு போன்ற அரசியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பென்பதால் இக்கடிதத்திற்குப் பதிலளிப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் உலக விவகாரங்களில் ஒரே அணியில் இணைந்து செயற்படும் சக்திகளுடன் நல்லுறவைப் பேண சுவிஸ் முயற்சிக்கும். அந்தவகையிலேதான் இலங்கையுடனான உறவும் அமைகிறது. தொடர்ச்சியான உறவினூடாகவே இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் நலன்களும், விடயங்களும் பேணப்படலாம்.

இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் முக்கிய நலன்கள் மனித உரிமை மற்றும் இனக்குழுக்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்றனவாகும். இதன் அடிப்படையிலேயே அவ்விடத்தில் சுவிஸின் பணி அமைகிறது. யாழ்ப்பாணத்தில் "மனிதவியற் பாதுகாப்புத்" தொடர்பான பணியகம் ஒன்று சுவிஸ் அரசினால் இயக்கப்படுகிறது. அத்துடன் வடமாகாணத்தில் இயங்கிவரும் ஒரேயொரு மேற்குலகநாடு சுவிஸ் மட்டுமேயாகும். அப்பணியகம் யாப்பை மையப்படுத்திய அரசு, அரசியல் யாப்புச்சீர்திருத்தம் மற்றும் இறந்தகாலச் சீர்திருத்தம் போன்ற விடயங்களுக்கு வேலைத்திட்டங்களினூடாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும்.

இலங்கையில் சமாதானம் மற்றும் மனித உரிமை தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் சுவிஸ் அரசினால் மட்டுப்படுத்தப்படாமல் எதிர்காலத்திலும் மேற்கொள்ளப்படும்.



Schweizerische Eidgenossenschaft
Confédération suisse
Confederazione Svizzera
Confederaziun svizra

Eidgenössisches Departement für auswärtige Angelegenheiten EDA

Politische Direktion PD
Abteilung Menschliche Sicherheit:
Frieden, Menschenrechte, Humanitäre Politik, Migration

CH-3003 Bern, EDA

A-Post

Phoenix TNG
Herr Jathuram Thirumalmarukan
Hängerstrasse 1
3114 Wichtrach

Bern, 22. Oktober 2019

Ihr Schreiben vom 26. September 2019

Sehr geehrter Herr Thirumalmarukan

Besten Dank für Ihr Schreiben an Bundesrat Ignazio Cassis vom 26. September 2019 und die Ausführungen zur Situation von Lt. Col. Thileepan und der Tamilischen Bevölkerung. Die Abteilung Menschliche Sicherheit (AMS) des Eidgenössischen Departements für auswärtige Angelegenheiten (EDA) ist unter anderem zuständig für die Umsetzung der Friedens-, Menschenrechts- und Migrationsaussenpolitik der Schweiz und wurde daher beauftragt, Ihnen zu antworten.


Die Schweiz verfolgt den aussenpolitischen Grundsatz, zu allen globalen Partnern gute Beziehungen anzustreben. Dies trifft auch auf das Verhältnis zu Sri Lanka zu. Nur durch regelmässigen Austausch kann die Schweiz ihre Interessen und Anliegen gegenüber Sri Lanka wirksam vertreten.

Zentrales Interesse der Schweiz gegenüber Sri Lanka ist die Förderung der Menschenrechte und die Aussöhnung zwischen den Bevölkerungsgruppen. Dafür engagiert sich die Schweiz auch vor Ort. Sie unterhält ein auf menschliche Sicherheit spezialisiertes Büro in Jaffna und ist somit als einziger westlicher Staat in der Nordprovinz präsent. Ihre Unterstützung für Sri Lanka umfasst unter anderem konkrete Projekte in den Bereichen Rechtsstaat, Verfassungsreform und Vergangenheitsbewältigung.


Dieses friedens- und menschenrechtspolitische Engagement in Sri Lanka wird die Schweiz auch in Zukunft unvermindert weiterführen.

Mit freundlichen Grüssen

Politische Direktion PD


Abteilung Menschliche Sicherheit

Politische Direktion PD

E-Mail @eda.admin.ch
www.eda.admin.ch

மாதாந்தச் செய்திச் சுருள்

04.10.19: **தேர்தல்** - ஜனாதிபதித் தேர்தலின் செலவு 4500 மில்லியன் ரூபாவென தேர்தல் ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்.

04.10.19: **பொருளாதாரம்** - இந்தியப் பொருளாதார மாநாட்டு ஒன்றுகூடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பொருளாதார உறவு மேம்படவேண்டும் என்று இலங்கையின் பொருளாதாரச் சீர்த்திருத்தம் மற்றும் மீள்விநியோகத்துக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

07.10.19: **கைது** - லண்டன் லூடன் விமானநிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்பினரைச் சார்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

09.10.19: **ஐரோப்பா** - STRIDE எனும் நல்லிணக்கம் தொடர்பான ஒரு வேலைத்திட்டத்திற்கு ஐரோப்பிய

ஒன்றியம் 40 மில்லியன் யூரோ கொடுத்துவகிறது.

10.10.19: **தேர்தல்** - முகநூல் நிறுவனத்தினர் தேர்தற் காலத்தில் எவ்வாறு வேலை செய்கின்றனர் என்பதனை அறிவித்துள்ளனர். இவர்கள் தேர்தல் ஆணையகத்துக்கு வகுப்புகள் எடுப்பதுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழியினை மொழி-பெயர்க்கும் தொழிநுட்பப் பொறிமுறையினை அறி-முகப்படுத்தியுள்ளனர்.

இதனை வைத்துப் பொய்யான செய்திகளைப் பரப்பும் கணக்குகளைக் கண்டறிந்து நீக்குவதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

10.10.19: **சிகிச்சை** - சிகிச்சை பெறுவதற்காக கோத்தா சிங்கப்பூர் சென்றுள்ளார்.

10.10.19: **தேர்தல்** - தேசியப் பாதுகாப்புப் பொறுப்பினை சரத்திடம் ஒப்படைப்பேன் என சஜித் தெரிவித்துள்ளார்.

10.10.19: **கைது** - மலேசியாவில் சட்டமன்று உறுப்பினர் உள்ளடங்கப்

பலர் கைது. விடுதலைப் புலிகளை மீளுருவாக்குவதாகக் குற்றச்சாட்டு

11.10.19: **விடுவிப்பு** - 2015ம் ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற 4 இராணுவத்தினரை „Sri Lanka's Court of Appeal“ தீர்ப்பிலிருந்து விடுதலை செய்துள்ளது. இவ்-விராணுவத்தினரே 2010ம் ஆண்டு விசுவமடுவில் ஒரு கூட்டுப்பாலியல்-வன்முறையினை மேற்கொண்டிருந்தனர்.

12.10.19: **கைது** - கிளிநொச்சியில் முன்னாட் போராளி ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மனைவியும், சகோதரியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

12.10.19: **தேர்தல்** - ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கும் கோத்தபாயா-வுக்குமிடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது. அக்கட்சி கோத்தாவுக்கு ஆதரவு வழங்குகிறது எனக் கூறப்படுகிறது.

12.10.19: **தேர்தல்** - பிள்ளையான் கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

12.10.19: **நினைவுநாள்** - கொக்குவில் படுகொலை தமிழீழத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது.

12.10.19: **ஜேர்மன்** - ஜேர்மன் நாட்டின் போக்குவரவுக்கும் மற்றும் டிஜிற்றல் கட்டமைப்புக்குமான அமைச்சர் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களின் அபிவிருத்தி முக்கியம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை ஒரு சர்வதேசத் தளபாட மையமாக அமையும் வல்லமையினைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

13.10.19: **தேர்தல்** - தொண்டமான் கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

13.10.19: **தேர்தல்** - எங்களின் வேட்பாளர் யார் வென்றாலும் மஹிந்தவே பிரதமராகப் பதவியேற்பார் என பசில் தெரிவித்துள்ளார்.

13.10.19 - **இத்தாலி** - இலங்கையில், கழிவுகளை வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்-

நிலையத்தைக் கட்டி- யெழுப்புவதற்கு இத்தாலி உதவுவதாகத் தெரிவித்துள்ளது.

13.10.19: **வெளியீடு** - யாழில் „நந்திக்கடல் பேசுகிறது“ எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

14.10.19 - **சலுதி** - இலங்கையிலுள்ள நிறுவனங்கள் மூலப்பொருட்களின் கொள்வனவை அதி-கரிப்பதற்கு சலுதியின் ஏற்றுமதி வளர்ச்சித் திணைக்களம் உதவும் எனத் தெரிவித்துள்ளது.

14.10.19: **தேர்தல்** - 95% SLFP கட்சியினர் SLPPயுடன் இணைவதை எதிர்க்கின்றனர் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

14.10.19: **தேர்தல்** - ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் ஆதரவை வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதற்குள் அடங்காமல் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டினை எடுத்துள்ளது.

14.10.19: **சுற்றுலாத்துறை** - இலங்கையின் சுற்றுலாத்துறையினை வளர்ப்பதற்கு நுவரெலியாவில் கேபிள் கார் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

15.10.19: **தேர்தல்** - யுத்த இறுதியில் சரணடைந்தோரில் யாரும் காணாமல் போகவில்லையென கோத்தபாய தெரிவித்துள்ளார்.

15.10.19: **போட்டி** - இலங்கை ஆக்கிரமிப்புப் படையினரின் விசேட அணியொன்று பிரித்தானியாவில் நடைபெற்ற இராணுவத்தினருக்கிடையிலான போட்டியில் பங்குபெற்றியுள்ளது.

16.10.19: **தேர்தல்** - பயங்கரவாதிகளுக்கும் போதைமருந்துக் கும்பலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென சஜித் தெரிவித்துள்ளார்.

17.10.19: **குளறுபடி** - 13784 பேர் சரணடைந்தனர் என்று கோத்தா அறிவித்திருக்கையில் 10790 பேர் சரணடைந்து விடுவிக்கப்பட்டனர் எனப் புனர்-வாழ்வுத் திணைக்களம்

தெரிவித்துள்ளது. 2994 பேர் எங்கே?

17.10.19: **யாழ்ப்பாணம்** - யாழ்ப்பாணச் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

17.10.19: **கைது** - Avante Garde'ன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

17.10.19: **போராட்டம்** - மட்டக்களப்பு ஏறாவூர்பற்று எனும் இடத்தில் தெற்கிலிருந்து வருவோருக்கு மணலகழவுக்கான அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

18.10.19: **தேர்தல்** - ஷவேந்திரா சில்வாவினை வைத்துத் தேர்தல் விளம்பரத்தை கோத்தா பிரசுரித்தது தங்களுக்குத் தெரியாமல் நடந்ததாக SLPP கட்சியும் மற்றும் இராணுவத்தின் கட்டளைத் தளபதியும் தேர்தல் ஆணையகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

19.10.19: **நினைவுநாள்** - ஊடகவியலாளரான நிமலராஜனின் படுகொலை நினைவுகூரப்பட்டது.

20.10.19: **நினைவுநாள்** - பொலிஸாரால் கொல்லப்பட்ட இரு

மாணவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

21.10.19: **கொழும்பு** - சிறிசேனா தனது உத்தியோகபூர்வ வதிவிடத்தில் தொடர்ந்தும் தங்கிக்கொள்ளலாம் எனப் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் 20ஆண்டு காலத்துக்கு 360 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21.10.19: **நினைவுநாள்** - யாழ் வைத்தியசாலைப் படுகொலை தமிழீழத்தில் நினைவுகூரப்பட்டது.

22.10.19: **விடுவிப்பு** - லசந்த கொலை தொடர்பான கலிபோர்னியா மாவட்ட நீதிமன்ற வழக்கிலிருந்து கோத்தா விடிவிப்பு

23.10.19: **உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்** - உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதல் தொடர்பான "பாராளுமன்றத் தெரிவுக்குழுவின்" அறிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி ஜனாதிபதியும் ஏனைய திணைக்களங்களும் தங்களின் கடமைகளைச் சரியாக செய்யவில்லை எனவும் மற்றும் இலங்கைத் தீவின் சில பகுதியில் அரேபியமயமாக்கல்

நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

23.10.19: **நினைவுநாள்** - களவாஞ்சிக்குடிப் படுகொலை தமிழீழத்தில் நினைவு கூரப்பட்டது.

23.10.19: **போராட்டம்** - இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 18 தமிழ் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

24.10.19: **இராணுவக் கூட்டுறவு** - பிரித்தானியாவின் விமானப்படை ஒரு சிறிய காலப் பயிற்சியினை இலங்கையின் விமானப்படையினருக்குத் திருகோணமலையில் வழங்கியுள்ளது.

25.10.19 - **பிரித்தானியா** - தமிழர்களுக்கான அனைத்துப் பிரித்தானியக் கட்சிகளின் பாராளுமன்றக்குழு தமிழினவழிப்பின் அங்கீகாரத்துக்குக் குரல் கொடுத்துள்ளது.

26.10.19: **கைது** - கருணா குழுவின் முன்னாள் அங்கத்தவரான இனியபாரதி 180கிலோ கஞ்சா கடத்தும்போது கைது செய்யப்பட்டார்.

27.10.19: கொழும்பு - நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாட் பொறுப்பாளரின் குடும்பம் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

27.10.19: நட்டயீடு - உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதலில் இறந்தோருக்கான 10 மில்லியன் ரூபா அளவிலான நட்டஈடு சீனத் தூதுவரால் வழங்கப்பட்டது.

28.10.19: கைது - பிள்ளையானையும் இன்னும் ஐந்து பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாள் முன்பு மஹிந்த பிள்ளையானைச் சந்தித்து, கோத்தா வென்றவுடன் விடுதலை செய்வதாகத் தெரிவித்திருந்தாராம்.

28.10.19: யாழ்ப்பாணம் - 274 முன்னாள் போராளிகளுக்குப் புனர்-வாழ்வளித்து விடுவிப்பதாகப் பிரச்சாரக் கூட்டத்தில் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

28.10.19: போராட்டம் - கோத்தபாயாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்.

29.10.19: கொழும்பு - „Peppermint Cafe“ எனும் சிற்றுண்டிச்சாலை தனது பணியாளர்கள் தமிழில் பேசக்கூடாது என அறிவித்துள்ளது.

29.10.19: இராணுவக் கூட்டுறவு - நைஜீரியா நாட்டு இராணுவத்தின் 6 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை இராணுவத்திடம் 5 நாட் பயிற்சியினைப் பெற்றுள்ளது.

30.10.19: புதைகுழி - சுதந்திரபுரத்தில் ஒரு புதைகுழிக்குள் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

30.10.19: மன்னார் - மடுத்தேவாலயம் புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30.10.19: போராட்டம் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இப் போராட்டமானது 983நாளினை எட்டியுள்ளது.

31.10.10: இராணுவ-மயமாக்கல் - யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் படையினர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான தடையோட்டப் போட்டி ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளனர்.

இனவழிப்பின் சுவடுகள்

வெடுக்குநாறி - நீதிமன்றத்

தீர்ப்பினை மீறி

தொல்பொருட்திணைக்-

களமும் மற்றும் நெடுங்-

கேணிப் போலீசாரும்

வெடுக்குநாறி எனுமிடத்தில்

வழிப்பட்டைத் தடுத்த-

துள்ளனர்.

மூதூர் கிழக்கு - சம்பூர் ,

கூனித்தீவு, சூடைக்குடா,

பாட்டாலிபுரம்,

கடற்கரைச்சேனை போன்ற

இடங்களில் காணிப் பதிவீடு

சிறிசேனவின் உத்தரவில்

மறுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - பொத்துவிலில்

நிலப்பிரச்சனையைத்

தீவிரப்படுத்தியுள்ள புத்த

பிக்குகள்

மட்டக்களப்பு -

படுவான்கரையில்

தமிழர்களின்

பொருளாதாரத்தைக்

குறிவைத்து 1500 மாடுகள்

இதுவரை முன்னாள்

ஒட்டுக்குழுவினரால் சுட்டுக்-

கொல்லப்பட்டுள்ளன.

அத்துடன் ஊர்காவற்-

படையினர் விவசாயத்தில்

ஈடுபடத்தொடங்கி

தமிழர்களின் தொழில்களைத்

தடுத்துக் கொண்டி-

ருக்கின்றனர்.

மட்டக்களப்பின் வட பகுதி -

மீள்குடியமர்ந்த 30

குடும்பங்களின் சந்தையைக்

கலைத்த போலீசார்,

தெற்கிலிருந்து

வந்தோருக்கான

நிகழ்வொன்றினை

அவ்விடத்தில்

நடத்தியுள்ளனர்.

தமிழீழம் - ஆக்கிரமிப்புப்

படைகள் பாரிய அளவிலான

நில அபகரிப்பு முயற்சி.

அதாவது, 60 வெவ்வேறு

இடங்களில் நிலங்களை

அபகரிக்க முயல்வதோடு

சுழிப்புரத்திலும்

நெடுந்தீவிலும்

கடற்படையினர் காணிகளை

அபகரிக்க முயல்கின்றனர்.

வாகரை - கோறளைப்பற்றில்

மூன்று சிங்களவர்களுக்கு

மண்ணகழ்வினை

மேற்கொள்ள அனுமதி

வழங்கப்பட்டுள்ளது.

மணலாறு - செம்மலை

நீராவியடிப் பிள்ளையார்

கோவில் வளாகத்தில்

விகாரை தொடர்பான

தொல்பொருள்

அருங்காட்சியகம்

அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் -

கோட்டைக்குள் புத்த

விகாரை அமைக்க முயற்சி

முள்ளிவாய்க்கால் மேற்கு -

இராணுவத்

தேவைகளுக்காகக்

காணியை அபகரிக்க எடுத்த

முயற்சி அப்பிரதேச

மக்களினால் தடுத்து

நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா - பேரின்பநாதன்

எனும் முன்னாட்

போராளியொருவர் மர்மான

முறையில் திடீர்

மரணமடைந்துள்ளார்.



மர்மான முறையில் திடீர் மரணமடைந்துள்ள பேரின்பநாதன்
எனும் முன்னாள்ப் போராளி

STRUCTURES OF
TAMIL EELAM
A HANDBOOK

6 PM - 8 PM
வியாழக்கிழமை 21. நவம்பர் 2019

நூல் வெளியீடு
அக்கினிப்பறவைகளின் ஊடகப்பிரிவு புரட்சி மீடியா மற்றும்
அக்கினிப்பறவைகள் அடுத்த தலைமுறையினரின் பதிப்பு

SOAS University, London UK
இந்த அறையில் நிகழ்வு நடைபெறும்
SALT (110)

21.11.19 அன்று லண்டனில்
«Structures of Tamil Eelam: A Handbook»
எனும் நூல் வெளியீடு.